1972 மார்ச் 27]

மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி: அதுபற்றி எலெக்ஷன் கமிஷனர்தான் முடிவு செய்ய வேண்டும். மாண்புமிகு உறுப்பினர் அவர்களுடைய அபிப்பிராயங்கள் வேண்டுமானால் அவர்களுக்குத் தெரிவிக்கப்படலாம்.

திரு. என். மருதாசலம்: வாக்காளர் பட்டியலில் சேராமல் விட்டுப் போன பட்டதாரிகளின் விண்ணப்பம் அரசுக்கு ஏதாகிலும் வந்துள் ளதா? அப்படி வந்திருந்தால் சேர்க்கப்படுமா?

மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி: அப்படி எதைச் சேர்ப்பதாக இருந்தாலும், வேட்பு மனு தாக்கல் செய்யப்படுவதற்கு 23—3—1972 தான் கடைசி நாளாகும். அதற்குள்தான் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். தேர்தல் நாள் குறிக்கப்பட்டுவிட்ட காரணத்தால் இனி சேர்க்க இயலாது.

* 716 *Q.*—DR. H.V. HANDE: Will the Hon. the Chief Minister be pleased to state—

(*a*) whether the Secretary to Finance Department has received any letter from the Voters Forum, Madras around the 2nd week of October 1971 about the pensioners trouble in getting payment of pensions; and

(*b*) if so, the details thereof and the action taken thereon?

மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி: (அ) ஆம்.

(இ) ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 1971 ஆகஸ்டு திங்களில் இரண்டு புதன்கிழமைகளில் மட்டும் தொகை வழங்கப்பட்டது என்றும், மூன்றாவது புதன்கிழமை கருவூலக் கணக்கு முடிவு செய்யும் நாளானதால் ஓய்வூதியத் தொகை எதுவும் அன்று கொடுக்கப்பட வில்லை என்றும் சென்னை, வாக்காளர் மன்றம் 1971 அக்டோபரில் முறையிட்டது. கருவூலக் கணக்கு முடிவு செய்யும் நாளாயிருந்தாலும் இராவிடினும் ஒரு மாதத்தில் ஓய்வூதியம் கொடுக்கப்படுவதற்கென ஒதுக்கப்பட்ட எல்லா நாட்களிலும் ஓய்வூதியம் கொடுப்பதற்கான ஆணைகளைப் பிறப்பிக்குமாறு அம்மன்றம் அரசை வேண்டிக் கொண்டது. தற்போதுள்ள ஆணைகளின்படி மாதத்தின் எல்லா புதன்கிழமைகளிலும் ஓய்வூதியம் கொடுக்கப்படுகிறது. வாக்காளர் மன்றத்தின் கருத்துரையை அரசு ஒப்புக்கொண்டுள்ளது. ஏதாவ தொரு புதன்கிழமை துணைக் கருவூலக் கணக்கு முடிவு செய்யும்

நாளாக ஏற்படின், அதற்கு அடுத்த அலுவல் நாளில் ஓய்வூதியத் தொகையினைக் கொடுக்குமாறு எல்லாத் துணைக் கருவூலங்களுக்கும் அவசியமான கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

திரு. கே. டி. கே. தங்கமணி : சார், அக்டோபர் 1971-க்குப் பிறகு ஓய்வு பெற்றவர்களுக்கெல்லாம் இந்த ஓய்வூதியத்தோடு அவர்களுக்கு வைத்திய வசதிகளும் கொடுக்கப்படும் என்ற பரிந்துரை இருக்கிறதே, அப்படி அரசு உத்தரவு போட்டபிறகும்கூட அவர்களுடைய பாஸ் புக் இன்னும் கிடைக்காமல், வசதிகள் கிடைக்காமல் இருக்கிறது என்று தெரிவிக்கிறார்களே, அதன் விவரம் என்னவென்று அறியலாமா ?

மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி : இது ஓய்வூதியம் வழங்கப்படுகின்ற காலத்தைப் பொறுத்தது. ஏற்கனவே புதன்கிழமை என்று வைத்திருக்கிறது. அந்தப் புதன்கிழமை ஒருசில இடங்களில் விடுமுறையானதால் கொடுக்கப்படவில்லை என்று முறையிடப்பட்டது. அந்த முறையீட்டைக் கருத்திற்கொண்டு அப்படிக் கொடுக்கப்பட முடியாத சூழ்நிலை ஏற்பட்டால் மறுநாளும் கொடுக்கலாம் என்று அரசின் சார்பிலே அனைவருக்கும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. மருத்துவ வசதி போன்றவை இந்தக் கேள்வியில் இடம் பெறவில்லை.

திரு. ஜே. ஜேம்ஸ் : தலைவரவர்களே, ஓய்வூதியத்தை டிரஷரியில் வந்து வாங்குவதில் பல சிரமங்கள் இருக்கின்றன. அதை போஸ்டல் மார்க்கமாக, மணியார்டர் மூலம் அனுப்புவதற்கு அரசு ஆலோசிக்குமா ?

மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி : இப்பொழுது அந்தகைய உத்தேசம் இல்லை.

திரு. கோ. இளங்கோவன் : தலைவரவர்களே, தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர் அல்லாதவர்களுக்கு ஓய்வு ஊதியம் வழங்கப்படுகிறதா ? இல்லையெனில் வழங்க அரசு முன்வருமா ?

மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி : இது ஓய்வூதியம் பெறுபவர்கள் அதை வாங்க தேதிகளை வசதியாக நிர்ணயிப்பது பற்றி.